

இறுதி கணக்குகள்
மாதிரி வினாத்தாள்-2
11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:45:00 Hrs

Total Marks : 30

பகுதி-அ

4 x 1 = 4

- 1) கூலி என்பது உதாரணமாக இருப்பது
(a) முதலினச் செலவிற்கு (b) மறைமுகச் செலவிற்கு (c) நேரடிச் செலவிற்கு
- 2) இருப்புநிலையக் குறிப்பு என்பது ஓர்
(a) அறிக்கை (b) கணக்கு (c) பேரேடு
- 3) நிலைச் சொத்துக்கள்கொண்டது
(a) குறுகிய வாழ்நாள் (b) நீண்ட வாழ்நாள் (c) வாழ்நாள் இன்மை
- 4) கையிருப்பு ரொக்கம் உதாரணமாக இருப்பது
(a) நடப்புச் சொத்துக்கு (b) நிலைச் சொத்துக்கு (c) நடப்புப் பொறுப்புக்கு

பகுதி-ஆ

4 x 2 = 8

- 5) வியாபாரக் கணக்கின் தேவையை விளக்குக
- 6) இலாபநட்டக் கணக்கின் நன்மைகள் யாவை ?
- 7) நேரடி மற்றும் மறைமுகச் செலவுகள் யாவை ?
- 8) இருப்பாய்வு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு இடையேயானா வேறுபாட்டை எழுதுக

பகுதி-இ

1 x 3 = 3

- 9) பொறுப்புகள் என்றால் என்ன ? உரிய எடுத்துக்காட்டுக்களுடன் பொறுப்புகளை வகைப்படுத்துக .

பகுதி-ஈ

3 x 5 = 15

- 10) பின்வரும் தொகைகளைக் கொண்டு வியாபாரக் கணக்கினைத் தயாரிக்கவும்

தொடக்கச் சரக்கிருப்பு	ரூ 500
கொள்முதல்	2,500
விற்பனை	3,600
இறுதிச் சரக்கிருப்பு	300

- 11) கீழ்காணும் விவரங்களைக் கொண்டு திரு வேணுகோபால் அவர்களின் 2003 டிசம்பர் 31ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்

முதல்	ரூ 40,000
எடுப்பு	4,400
கையிருப்பு ரொக்கம்	360
வங்கி இருப்பு ரொக்கம்	7,200
பொறி	10,000
பொதுக்காப்பு	1,000
கடனாளிகள்	6400
கடன் நீத்தோர்	4,200
அறைக்கலன்	3,700
நிகர இலாபம்	1,660
இறுதிச் சரக்கிருப்பு	14,800

12) பின்வரும் விவரங்களிலிருந்து திருமதி நஸ்ரின் கான் அவர்களின் இருப்பு நிலைக்குறிப்பினை 2003 டிசம்பர் 31 ஆம் நாளன்று தயாரிக்க

நற்பெயர்	10,000
முதல்	90,000
ரொக்க கையிருப்பு	10,000
முதலிடு	500
நிகர லாபம்	49,900
பெறுதற்கரிய மாற்றுச்சீட்டு	5,350
பொறியும் பொறித் தொகுதியும்	20,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	5,350
இறுதிச் சரக்கிருப்பு	40,000
கடனாளிகள்	25,000
எடுப்பு	15,000
நிலம் மற்றும் கட்டிடம்	30,000
வங்கி	10,000
கடனீந்தோர்	31,500
அறைகலன்	6,750

